

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, MAY 16, 1902.

NOTICE UNDER THE WASTE LANDS ORDINANCES, 1897, 1899, AND 1900.

TAKE notice, that unless within three months from the 18th day of April, 1902, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900," at his office at Galle and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASER,
Special Officer.

Description of Lands referred to.

The following lots, situated in the village of Pasgoda in the Morawak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracings:—

I.

Preliminary plan 21.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
17	... Miriswattehena ...	52 0 5

on sheets O $\frac{15}{20-28}$ and O $\frac{15}{21-29}$, and bounded as follows : on the north by Weerappuligewatta belonging to D. J. S. Ratnayaka. Galketiya claimed by M. D. Hendrik and others, the Etakalandola ; on the east by Rammaleatura belonging to Crown, the Udagangodadola ; on the south by the Metchakkedola, Rammaleatura belonging to Crown ; on the west by the Ihaladola-mulledola, Dolamullehena belonging to Crown.

වෛ 1902 ක්ව අප්‍රේල් මස 18 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුලතදී මෙහි පහත දක්වන ඉඩම් වලට නොහොත් ඉන් එකකට නොහොත් වැඩිගණනකට යම් අයිතිවාසිකමක් තිබෙන යම් අයෙක් ඇත්නම් ඒ අය විසින් මුද්‍රිත සමකව වෛ 1897, 1899 සහ 1900 ආඥාපණ්වල 28 වෙනි වගන්තියේ ප්‍රකාරයට පත්කරණු ලැබූ විශේෂ මනත්‍රීඥාපණ්වලට නොහොත් ඊට ඇති යම් කොටසකට කිසි අයිතිවාසිකමක් පෙන්වා සිටිනට නොයෙදුනොත්, එකී විශේෂ මනත්‍රීඥාපණ්වලට සේව ඉහතකී ආඥාපණ්වලින් ලැබී තිබෙන බලවල ප්‍රකාරයට, අයිතිවාසිකම් නොකියාපු එකී ඉඩම් එක්කෝ එයින් අයිතිවාසිකමක් ගෙණගැරදක්වනට නොයෙදුන සෑම ඉඩම් රජසත්තක ඉඩම් හැටියට උත්තාන්තයේ අත්සන ඇති ලියවිල්ලකින් උත්තාන්තයේ විසින් ප්‍රකාශකරණ බව මෙයින් දැන ගතයුතුයි.

ජේ. ජී. ෆ්‍රේසර්,
විශේෂ මනත්‍රීඥාපණ්වලට නොහොත් නොයෙදුන.

ඉඩම්වල නොරතුරු.

දකුණු පලාතට අයිති මාතර දිස්ත්‍රික්කේ මොරවක්කෝරලේ පස්ගොඩ යන ගම පිහිටා තිබෙන මීට අමුතාපු සහතික සිතියම්වල පෙනීයන මෙහි පහත දක්වන බිම්කවිටි, එනම් :—

I.

$\frac{15}{20-28}$ සහ $\frac{15}{21-29}$ සිතියම්පත්‍රවලට අඩංගු :—

මුල්සිතියම 21.

බිම්කවිටිය.	ඉඩමේ නම.	බිම්තරම.
		අ. ර. ප
17	... මිරිස්වත්තේහෙන ...	52 0 5

මීට මායිම්—උතුරට ඩී. ජේ. ඇස්. රත්නායකට අයිති විරජපුලියේ වත්තද, ඇම්. ඩී. ගෙන්ද්‍රික් සහ තවත් අයවල් විසින් අයිතිවාසිකම් කියන ගල්කැපියද, ඇටකලන්දෙලද; නැගෙනහිරට රජ සත්තක රම්මලේ අතුරද; උඩගන්ගොඩදෙලද; දකුණට මැටිකක්කෝදෙලද, රජසත්තක රම්මලේ අතුරද; බස්නාහිරට ඉහල දෙලමුල්ලේදෙලද, රජසත්තක දෙලමුල්ලේ හේනද.

இவ்வறிவித்தலின் தேதியாகிய 1902 ம் ஆண்டு-த்து சித்திரைமீ 18 ந்தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளை அல்லது அக்காணிகளின் வெவ்வேறையும் குறித்து உரித்துப்பேசுவோர்கள் யாரும் இருந்தால், அவர்கள் 28 ம் பிரிவின்படி பாளையன காணிகளின் சட்டங்களின் 1897, 1899, 1900 ம் வருஷங்களில் ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸ்தர் முன்பாக காலி அவரது கந்தோரில் தெரிபட்டு மேற்படி காணிகளை அல்லது அவற்றின் வெவ்வேறையும் குறித்து யாரும் உரிமை அல்லது உடந்தை காண்பியாதிருந்தால், மேற்சொல்லிய குறித்த உத்தியோகஸ்தராக தம்மில் சொல்லப்பட்ட கட்டணச்சட்டங்களினால் நனக்குக் கொடுத்திருக்கும் தத்துவங்களைக்கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரித்தைப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதனமென்று வெளியரங்கப்படுத்துவார்.

ஜே. ஜி. பெரேஸர்,
குறிப்பான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

தன் மாகாணத்தின் மாத்தூற மூலத்திரிக்கில் மொறவக்கோறையைச்சேர்ந்த பஸ்கொடை என்னும் கிராமத்தினுள்ள இதன் கீழ் சொல்லப்படும் துண்டுகள், அக்தாவது இத்தோடணத்துக் குறிக்கப்பட்டு உறுதிப்படுத்திய-டாப்புகளில் விவரிக்கப்பட்டிருக்கின்றன :-

O 15 ம், O 15 ம் அளவுக்கடதாகிகளில்,
20-28 21-29

பிரதமபடத்து இலக்கம் 21.

விசாலம்.

துண்டு.

காணியினது பெயர்.


ஏ. அ. ப.

17

மீரிஸவத்தேகேன

52 0 5

எல்லை, வடக்கு-டி. ஜே. எஸ். நத்தராயக்குடைய வீறப்புகேவத்த, எம். டி. ஹென்ரிக்ரூம் சிலபேர்களும் உரித்துப்பேசும் கள்கெட்டிய, எட்டகலன்டொல; கிழக்கு-அரசாட்சிக்குள்ள நம்மலேஅத்தூர, உடகன்கொடதொல; தெற்கு-மெட்டிஹக்கேதொல, அரசாட்சிக்குள்ள நம்மலேஅத்தூர; மேற்கு-இகலதொலமுள்ளேதொல, அரசாட்சிக்குள்ள தொலமுள்ளேகேன.



Scale of 8 Chains to an Inch.

Preliminary plan 21.

Situation: Pasgoda village in Udugaha pattu of Morawak korale.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
17	Miriswattehena	52 0 5

Surveyor-General's Office,
Colombo, December 5, 1901.

Sheets 15 and 15
20-28 21-29

J. L. HAMPTON,
for Acting Surveyor-General.

II.

Preliminary plan 21

Lot.	Name of Land.	Extent. A. R. P.
87	Medatuduwa	3 1 16

on sheet O 15 20-28, and bounded as follows: on the north by Mahakumbura belonging to R. W. Wijesiriwardena Weerakoon Mabarana Hami; on the east by Mahakumbura belonging to ditto; on the south by Medalawila belonging to Crown; on the west by Medalawila belonging to Crown.

O $\frac{15}{20-28}$ සිතියම්පත්‍රයට අඩංගු :-

මුල් සිතියම 21.

බිම්කට්ටිය.	ඉඩමේ නම.	විමතරම.
87 ... මැදකුඩුව	...	අ. රු. ප. 3 1 16


මට මාසිම්—උතුරට අර්. ඩබ්ලිව්. විජේශ්‍රීවතීර නිරකෝන් මහරතනාමට අයිති මහකුඹුරද නැගෙනහිරට එම අයට අයිති මහකුඹුරද; දකුණට රජසන්තක මැඩලව්ලද; බස්නාහිරට රජසන්තක මැඩලව්ලද.

O $\frac{15}{20-28}$ ම අඟවුණුකදාසියිල්,

පිරිමප්පද්දා මුලස්කම් 21.

නුණ්ඩ.	කාණියිනු පෙයාර්.	විසාලය
87 ... මෙද්දාඩුව	...	අ. රු. ප. 3 1 16

ඒබ්බ, ව—කුරු—ඉර්. උඩුගල. ව්‍යේඛ්‍යවිචාරිතන වීරකෝන්මාපරනකාමියුදාය මාලුම්පුර; සිමුණු—මෙත්තොල් විය වනුදාය මාලුම්පුර; මෙත්තොල්—අරසාට්ටිකුණු මෙදෙලව්ල; මෙත්තොල්—අරසාට්ටිකුණු මෙදෙලව්ල.



Scale of 8 Chains to an Inch.
Preliminary plan 21.

Situation : Pasgoda village in Udugaha pattu of Morawak korale.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
87 ...	Medatuduwa	3 1 16

Sheet O $\frac{15}{20-28}$

Surveyor-General's Office,
Colombo, December 5, 1901.

J. L. HAMPTON,
for Acting Surveyor-General.

III.
Preliminary plan 21.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
130 ...	Godaudahena	6 0 22

on sheet O $\frac{15}{20-28}$, and bounded as follows : on the north by the footpath; on the east by Heenwila belonging to Crown, Mahawila belonging to Crown; on the south by the village limit of Rotumba; on the west by the village limit of Rotumba, the footpath.

O $\frac{15}{20-28}$ සිතියම්පත්‍රයට අඩංගු :-

මුල් සිතියම 21.

බිම්කට්ටිය.	ඉඩමේ නම.	විමතරම.
130 ... ගොඩලඩහේන	...	අ. රු. ප. 6 0 22

මට මාසිම්—උතුරට අඩ්පාරද; නැගෙනහිරට රජසන්තක හීන්ව්ලද, රජසන්තක මහව්ලද. දකුණට රෙටුමේ ගම් ඉමද; බස්නාහිරට රෙටුමේ ගම් ඉමද, අඩ්පාරද.

0 $\frac{15}{20-28}$ ம் அளவுக்கடதாசியில்,

பிரதமபடத்து இலக்கம் 21.


வீசாலம்.

துண்டு. காணியினது பெயர்.

ஏ. ஆ. ப.

130 ... கொடஉடகேள 6 0 22

எல்லை, வடக்கு-அடிபாதை; கிழக்கு-அரசாட்சிக்குள்ள ஹீன்வில, அரசாட்சிக்குள்ள மகாவில; தெற்கு-ஒருட்டிம்பவுடைய எல்லை; மேற்கு-ஒருட்டிம்பவுடைய எல்லை, அடிபாதை.



Scale of 18 Chains to an Inch.

Preliminary plan 21.

Situation: Pasgoda village in Udugaha pattu of Morawak korale.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
130 ...	Godaudahena ...	6 0 22

Surveyor-General's Office,
Colombo, December 5, 1901.

Sheet O $\frac{15}{20-28}$

J. L. HAMPTON,
for Acting Surveyor-General.